

Written by
Saturday, 16 August 2008 15:36 -

ஆகவவே, உங்கள் லட்சியங்களளை முடிவு செய்து கொள்ளுங்கள். அதை மற்றொரு ஜென்மத்திற்கு என்று அயலோக்கியர்களின் வார்த்தைகளை நம்பி எதிர்பார்த்துக் கொண்டுவீணாய் ஏமாந்து போகாதீர்கள். இந்த ஜென்மத்தில் உங்களை ஏமாற்றுவதற்காகவே அடுத்த ஜென்மம் என்னும் புரட்டைக் கற்பித்திருக்கின்றார்கள். மூன் ஜென்ம சங்கதி ஏதாவது ஒரு மயிர்த்துண்டாவது உங்களுக்கு இந்த ஜென்மத்தில் ஞாபகமிருக்கின்றதா? ஞாபகமிருந்தால் அல்லவா இந்த ஜென்ம காரியங்களின் செய்கைகளோ, பலனோ உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் அறியவோ, அனுபவிக்வோ முடியப் போகின்றதா? அன்றியும், கடவுள் உங்களை இப்படிச் செய்துவிட்டார் என்று முட்டாள்தனமாய்க் கருதி, உங்கள் கஷ்டத்தை நிலைநிறுத்தி, உங்கள் சந்ததிகளுக்கு விட்டவிட்டுச் சாகாதீர்கள். உணர்ச்சியும், அறிவும் அற்ற சமோம்புறிகளுக்குத் தான் கடவுள் செயல் பொருத்தமாக இருக்கும். மற்றவனுக்கு அது சிறிதும் பொருந்தாது. நீங்கள் ஏன் சமோம்புறியாகின்றீர்கள்?

கடவுளுக்கு இடம் கொடுத்து கோயில் கட்டி, உறுப்புகளை அதிகமாக்கி, நமது குறைகளையும், கஷ்டங்களையும் முறையிட்டு அழுது வந்தது போதும் என்றே சொல்லுகிறேன். இனி, அந்தப் பக்கம் திரும்பிப் பாராதீர்கள், உங்கள் அறிவையும் மனிதத்தன்மையையும் திரும்பிப் பாருங்கள். அது சொல்லுகின்றபடி நடவாங்கள். உங்கள் பொறுப்பை அதன் மீது போட்டுங்கள். உங்கள் தவறுதல்களுக்கும் நீங்கள் பயன் அடையாமல் போனதற்கும் காரணம் சொல்லும்படி உங்கள் அறிவதைக் களேங்கள்; அதை மதியுங்கள்; அதன் இடம் நம்பிக்கை வையுங்கள்; அது உங்களதைச் சரியான வழியில் செலுத்தும் - "கடவுளைப் போல் அவ்வளவு மோசமும், புரட்டும் ஆனதல்ல உங்கள் அறிவு. அதற்கு உணவும், வளர்ச்சியும், மற்ற நாட்டும் வரத்தமானங்களும், உங்கள் நடுநிலமையையேயோகும். ஆகையால், மற்ற நாட்டும் வரத்தமானங்களை உணர்ந்து, நீங்கள் நடுநிலமையில் இருந்து உங்கள் அறிவுக்குப் பிச்சை போட்டீர்களானால், வந்துவிட்டது அன்றே சமரசம்! சன்மார்சம்!! விடுதலை!!! இதில் எனக்குச் சிறிதும் சந்தகேமில்லை.

(26-1-1931 00000 00000 00000000 000000 0000 000000 00000 000000 00000000000 00000 0000000000 00000 00000000 00000000 00000000 0000 000000, 8-2-1931 "0000 0000 " 000000 0000000000)

<http://www.keetru.com/rebel/periyar/46.php>